சொன்னார்கள் –- மாண்புமிகு பேரவைத் தலைவரிடத்திலே சொல்லி அங்கே இருக்கின்ற யாரையாவது வைத்து அந்தக் கட்டிடத்தின், சுற்றுச் சுவரை ஒழுங்குபடுத்திக் கொடுத்தால் அரசுக்கு உதவியாக இருக்கும்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : அங்கே கஞ்சிக்கு வழியில்லாதவர்கள்தான் பெரும்பகுதி இருக்கிறார்கள். எனவே அங்கே எங்கே கட்டிடம் கட்டிக் கொடுக்க ஆள் இருக்கிறார்கள்? நீங்கள் செய்தால் உண்டு. திரு. கே. தவசி.

திரு. கே. தவசி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்குக் கூடுதலாக கண் சிகிச்சைப் பிரிவு ஒன்று 40 இலட்சம் ரூபாயில் வர இருப்பதாக பத்திரிகையில் செய்தி பார்த்தேன். எப்போது அதை நடைமுறைப்படுத்துவார்கள் என்பதைத் தங்கள் மூலமாக அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. சு. முத்துசாமி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, விரைவாக அது அமுலாக்கப்படும்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : வினா எண் 83, திரு. சஞ்சய் ராமசாமி, மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்.

83–

காமராஜர் மாவட்டத் தலைமை மருத்துவமனைக்கு உயிர்காக்கும் மருந்துகள் வழங்குதல்

*19372–**திரு. சஞ்சய் ராமசாமி** :

மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிப்பாரா––

(அ) விருதுநகரில் உள்ள காமராஜர் மாவட்டத் தலைமை மருத்துவமனைக்குப் போதிய உயிர்காக்கும் மருந்துகள் வழங்கப்படவில்லை என்பதை அரசு அறியுமா?

(ஆ) ஆம் எனில், போதுமான மருந்துகள் வழங்க அரசு நடவடிக்கை எடுக்குமா?

மாண்புமிகு திரு சு. முத்துசாமி, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

(அ) மற்றும் (ஆ) : விருதுநகரிலுள்ள காமராஜர் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு உயிர்காக்கும் மருந்துகள் போதிய அளவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

[1994 மார்ச் 25

திரு. சஞ்சய் ராமசாமி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தமிழக முதல்வர் டாக்டர் புரட்சித் தலைவி அவர்களின் ஆட்சியில் (மேசையைத் தட்டும் ஒலி) எந்தவிதமான தவறும் நடக்கவில்லை ; நடக்காது என்று முழுமையாக நான் நம்புகிறேன். (மேசையைத் தட்டும் ஒலி) பலர் சில காரணங்களுக்காக குற்றச்சாட்டுகளை (மேசையைத் தட்டும் ஒலி) வீணாக இந்தப் புனிதமான ஆட்சியின்மீது சுமத்துகிறார்கள். (மேசையைத் தட்டும் ஒலி) என்னுடைய விருதுநகர் தொகுதியில் உள்ள தலைமை மருத்துவ மனையில் வேண்டுமான லைப் சேவிங் டிரக்ஸ் இல்லை. இது லேக் ஆஃப் கம்யூனிகேஷன் என்ற காரணத்தால் அமைச்சர் அவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் என்றைக்குமே மக்கள் நலனுக்காக சேவையாற்றுகின்ற இந்த அரசு (மேசையைத் தட்டும் ஒலி) நிச்சயமாக மருத்துவ மனைகளில் எப்போதும் லைஃப் சேவிங் டிரக்சை வைத்திருக்குமென்று முழுமையாக நம்புகிறேன். ஆனால் பல மாதங்களுக்கு முன்பு விருதுநகர் மருத்துவ மனையில் அந்த லைப் சேவிங் டிரக்ஸ் இல்லை. அப்போது அங்கே இருக்கின்ற டாக்டர்கள் மதுரைக்குச் சென்று, அங்கே இருந்து அந்த மருந்துகளைக் கொண்டு வர வேண்டுமென்று சொல்லியிருக்கிறார்கள். அது போன்ற நிலைமை ஏற்படாமல் நீங்கள் பார்த்துக்கொள்வீர்களா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு சு. முத்துசாமி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் சொல்லியதை அடிப்படையாக வைத்து, நேரடியாகவே அந்த மாவட்டத்தினுடைய மருத்துவ அதிகாரியை அழைத்து நான் விரைவிலேயே பேச இருக்கிறேன் என்பதையும் நான் தெரிவித்துக்கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி) குறிப்பாக ஒவ்வொரு மருத்துவ மனையிலும் உயிர் காக்கும் மருந்துகள் தேவையான அளவுக்கு வைத்திருக்கப்படவேண்டுமென்ற உத்தரவு ஏற்கெனவே வழங்கப்பட்டிருக்கிறது. மொத்தமாக மருந்துகள் வழங்குவது அல்லாமல் அவ்வப்போது திடீரென்று தேவைப்பட்டால் அந்த மருந்துகளை வாங்குவதற்காக அந்த மாவட்டத்தினுடைய மருத்துவ அதிகாரிக்கு உரிமையும் அதிகாரமும் வழங்கப்பட்டு இருக்கிறது. எனவே, அதிலே அவர்கள் தேவையானதை வாங்கிக்கொள்ளலாம். இதிலே சில சிக்கல்கள் ஆங்காங்கே ஏற்பட்டு விடுகிறது என்ற காரணத்தினால்தான் தனித் தனியாக மூன்று மூன்று மாவட்டங்களாக அழைத்துப் பேச வேண்டும்; அவர்களுக்கு என்ன நடைமுறைச் சிக்கல் இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும் என்பதற்காக அந்த ஏற்பாட்டை நாங்கள் செய்து இருக்கிறோம். ஆனால், இந்த மருத்துவமனையைப் பொறுத்தவரை தனிக் கவனம் செலுத்தி உரிய

1994 மார்ச் 25]

நடவடிக்கையை மேற்கொள்கிறோம் என்பதையும் இந்த நேரத்திலே நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

முற்பகல் 10.10

மாண்புமிகு பேரவைத் தலைவர் : திரு. இரா. தாமரைக்கனி.

திரு. இரா. தாமரைக்கனி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, உயிர் காக்கும் மருந்துகள் மாவட்டத்தினுடைய தலைமை மருத்துவமனையில் இருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. சஞ்சய் ராமசாமி என்னுடைய தொகுதியைச் சார்ந்தவர்தான்; என்னுடைய ஊர்காரர்தான். ஆனால், பாம்புக்கடி, மற்றும் நாய்க்கடி போன்ற விஷக்கடிகள் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில்தான் அதிகமாக இருக்கிறது. அதனால் எங்கெங்கே இந்தமாதிரி விபத்துகள் ஏற்படுகிறதோ அந்த இடங்களில் எல்லாம் இந்த உயிர் காக்கும் மருந்துகள் கட்டாயம் இருக்க வேண்டுமென்று மாண்புமிகு அமைச்சர், மாண்புமிகு புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்களிடம் சொல்லி ஆவன செய்வார்களா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு சு. முத்துசாமி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, பாம்புக்கடி, நாய்க்கடி, எந்தக்கடியாக இருந்தாலும் சரி அதற்குத் தேவையான மருந்துகளை எல்லா மருத்துவமனைகளிலும் வைக்க வேண்டும் என்று ஏற்கெனவே உத்தரவு இருக்கிறது. (குறுக்கீடுகள்) நான் சொல்கிறேன். ஏற்கெனவே உத்தரவு இருக்கிறது. ஸ்ரீவில்லிபுத்தூரிலே நிறைய பாம்பு கடிக்கிறது என்று அவர்கள் சொன்னார்கள். அந்தப் பகுதியிலே அப்படிப்பட்ட பிரச்சினைகள் இருக்கும் என்பதை அரசு உணர்ந்து இருக்கிறது. எனவே, உரிய நடவடிக்கை மேற்கொள்வோம் என்பதையும், ஸ்ரீவில்லிபுத்தூரிலே அந்த மருந்துகள் இல்லை என்று சொன்னால் இதற்காக ஆய்வுக்காக அழைக்கிறபோது தனியாக அதைப்பற்றியும் ஆய்வு செய்யப்படும் என்பதையும், எவ்வளவு மருந்துகள் இருக்கின்றன என்பதைக் கேட்டுக்கூட நாளையதினம் மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்கு நான் தெரிவிக்கிறேன் என்பதையும் இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : பாம்புக்கடி, நாய்க்கடியோடு மனிதக்கடி ஏதேனும் அங்கே இருக்கிறதா என்பதையும் சொன்னால், அதையும் பார்க்கலாம். (குறுக்கீடுகள்) * *

திரு. ஜெ. பாலகங்காதரன்.

** மாண்புமிகு பேரவைத் தலைவரின் ஆணைக்கிணங்க அகற்றப்பெற்றது.

திரு. ஜெ. பாலகங்காதரன் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, விருதுநகரைப் பொறுத்தமட்டிலும் அது மாவட்டத்தின் தலைநகரமாக இருக்கிறது. அங்கே அதிக அளவு படுக்கை வசதிகள் இருப்பதாலும், சென்ற மாதம் கோசல்பட்டி என்ற கிராமத்தில் காலரா ஏற்பட்டபோதும், அந்த மருத்துவமனையில் 6 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட காலராவுக்கு மருத்துவமனையிலே ஐ.வி. ஃப்ளூயிட்ஸ் இல்லை என்ற சூழ்நிலை இருந்து வந்தது. அதோடு மட்டுமல்லாமல், என்னுடைய தொகுதியிலும் அந்த ஒரு சூழ்நிலை இருந்து வந்தது. ஆனால், தற்சமயம் ஐ.வி.ஃப்ளூயிட்ஸ் அதிகமாக இருந்தாலும், எஃப்கார்லின், பென்டசால் மற்றும் கார்டிசோன் குரூப்புகள் அங்கே இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்து வருகிறார்கள். இவற்றையெல்லாம் அறிந்து மாண்புமிகு அமைச்சர் அவர்கள் மாவட்டத்திலுள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் இந்த மருந்துகளை அனுப்ப ஏற்பாடு செய்வார்களா என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு சு. முத்துசாமி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ஐ.வி.ஃப்ளூயிட்ஸ் ஒரு நேரத்திலே கிடைக்காத சூழ்நிலை இருந்தது. காரணம், அந்த ஃபேக்டரி ஸ்ட்ரைக்கிலே போய்விட்டது. அப்போது ஒரே ஒரு கம்பெனி மட்டும்தான் நாம் அப்ரூவ் செய்து இருந்தோம். எனவே, வேறு கம்பெனிகளுக்கு கொடுக்க முடியாத நிலை இருந்தது. அதிலே பல புரசிஜர் இருந்தது. அதற்குப் பின்னாலேதான் இந்த சங்கடங்கள் வரக்கூடாது என்பதற்காக ஒரே நேரத்திலே 3 அல்லது 4 கம்பெனிகளுக்கு ஆர்டர் கொடுக்கிற அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்று சொல்லி, எடுக்கப்பட்டு, இப்போது அந்த பிரச்சினை இல்லாமல் இருக்கிறது. குறிப்பிட்டு ஏதாவது ஒரு மருந்தோ அல்லது ஐ.வி.ஃப்ளூயிட்டோ கிடைக்கவில்லை என்று சொன்னால் இங்கு இருந்து– – பொது விநியோகத்திலிருந்து கிடைக்காமல் போகிற சூழ்நிலை ஏற்பட்டால் அந்த மாவட்டத்திலே இருக்கின்ற மருத்துவ அதிகாரியே வாங்கிக்கொள்வதற்காக அவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டு இருக்கிறது. பணம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. எனவே, அதை வாங்காமல் விட்டு இருந்தால், அது அவருடைய தவறேயொழிய, நம்முடைய தவறு அல்ல. எனவே, அப்படி ஏதாவது தவறு நடந்திருந்தால் அவர்கள் மீது உரிய நடவடிக்கையை கடுமையாக அரசாங்கம் மேற்கொள்ளும் என்பதைக் தெரிவித்துக்கொள்கிறேன்.

1994 மார்ச் 25]

மாண்புமிகு பேரவைத் தலைவர் : டாக்டர் அ. ஸ்ரீதரன்.

டாக்டர் அ. ஸ்ரீதரன் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அரசு மருத்துவமனைகளில் பொதுவாக உயிர் காக்கும் மருந்துகளை வாங்குவதற்காக அந்தந்த மாவட்டத்தினுடைய மருத்துவ அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டு இருக்கிறது என்று அமைச்சர் அவர்கள் சொன்னார்கள். உண்மைதான். அது வரவேற்கப்படுகிற ஒன்றுதான். என்றாலும்கூட, சில நேரங்களில் அந்தத் தொகை மிகவும் குறைவான தொகையாக இருக்கிறது. நீங்கள் ஒதுக்குகின்ற அந்தத் தொகை மிகவும் குறைவானதாக இருக்கிறது. தேவைப்பட்ட உயிர் காக்கும் மருந்துகளை வாங்குவதற்கு போதிய தொகை இல்லாத காரணத்தினால், வருகின்ற மானியக் கோரிக்கையில் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அந்த ஆணையைப் பயன்படுத்தி, அந்த மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரிகளுக்கு லோகல் பர்சேஸில் வாங்கக்கூடிய அந்தத் தொகையை ஓரளவிற்காவது உயர்த்தித் தருவதற்கு ஆணை பிறப்பிப்பாரா என அறிய விரும்புகிறேன்.

முற்பகல் 10-15

மாண்புமிகு திரு. சு. முத்துசாமி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, லோக்கல் பர்சேஸில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு அவர்கள் வாங்கலாம். எனவே அது ஒருமுறையில் இவ்வளவு வாங்க வேண்டும் என்று இருக்கிறதே ஒழிய, இன்றைக்கு வாங்கிவிட்டு நாளைக்கு மீண்டும் வேண்டுமென்றால் அவர்கள் வாங்கலாம். எனவே அதிலே எந்தவிதமான தடையும் இல்லை. சிறப்பாகச் செய்கிற அதிகாரிகள் சில இடங்களில் சிறப்பாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். சில இடங்களில் அக்கறை இல்லாமல் இருந்தால் இந்தப் பிரச்சினை வரத்தான் செய்யும். எனவே தான் அந்த ஆய்வை நாங்கள் வைத்திருக்கிறோம். அதிலே யார் யார் இப்படி அக்கறை இல்லாமல் இருக்கிறார்களோ அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதற்காகவே அந்த ஆய்வு வைக்கப்பட்டிருக்கிறது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : வினா எண்.84, திரு. மா. சுந்தரதாஸ், மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர்.

84–

மார்த்தாண்டம்-பாண்டிசேரிக்கிடையே திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகப் பேருந்து இயக்குதல்

** 20434 – **திரு. மா. சுந்தரதாஸ் :***

மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் கீழ்க்காணும் வினாவிற்கு விடையளிப்பாரா–